

# Metro finds new spring in its step after GST cut

Tax tweaks, fresh launches give footwear major a leg up on rivals

**RAM PRASAD SAHU**  
Mumbai, 17 September

The stock of the largest listed foot-wear player, Metro Brands, has out-performed peers, gaining nearly 17 per cent over the past month to close at ₹1,319.75 on Wednesday on the BSE. In comparison, the average return for large listed peers in the sector during this period stood at around 7 per cent. The gains for Metro Brands came on the back of changes in goods and services tax (GST), new launches, and expectations of margin improvement going forward.

A key trigger for the stock is the revision in GST rates. While the GST rate for products priced above ₹2,500 remains at 18 per cent, the rate for footwear priced up to ₹2,500 has been cut to 5 per cent. Previously, the rate was 12 per cent for products priced up to ₹1,000 and 18 per cent for those above ₹1,000.

Metro Brands derives about 40 per cent of its sales from products priced below ₹2,500. Analysts at Kotak Securities, led by Umang Mehta, expect organised players to gain volume share from the unorganised segment at economy price points through price cuts. At premium price points, they expect relatively lower price elasticity.


Emkay Global Financial Services projects a 3 per cent increase in revenue and an operating leverage-driven benefit of 7 per cent at the operating profit level, assuming demand elasticity of 0.8x and full pass-through of the tax benefit to consumers.

Further, the GST reduction strengthens prospects for the value-focused Walkway format, which is expected to deliver a sharper value proposition and accelerate the shift from unorganised channels, note analysts at the brokerage led by Devanshu Bansal. Emkay has a 'buy' rating on the stock with a target price of ₹1,475.

Additional revenue and profit drivers include the launch of Cross-



## Stepping ahead



over in the premium range (₹4,490–6,990) and the rollout of the company's own outlet-store format, Shoe Depot, in select markets aimed at discount-seeking customers. Shoe Depot retails in-house brands (Metro, Mochi), exclusive brands (Crocs, FitFlop, Fila), as well as outside brands (Puma).

Despite these positives, the Street will watch closely for signs of a demand revival in the sector, which has been sluggish across brands and formats for the past two years. Motilal Oswal notes that performance in July and August was further hit by heavy rains and

sales cannibalisation from multiple store openings within the same micro-markets, leading to fragmented demand.

Metro and Mochi are seeing store-level sales cannibalisation, keeping overall sales stable but likely pressuring profitability due to higher overheads. High-street formats continue to outperform malls on productivity, supported by repeat sales and impulse buying.

However, overall market momentum remains subdued. Store managers remain cautiously optimistic that the GST cut and the early onset of the festival season will lift demand, say analysts at the brokerage led by Aditya Bansal.

The analysts expect a subdued July–September quarter with either a decline or low single-digit-like-for-like growth. Although the company has underperformed in recent quarters, it has stuck to its guidance of profitability at over 30 per cent and mid-teen net profit margins.

Centrum Research, in a note after the first quarter of 2025-26, highlighted that the company has outperformed peers in revenue growth and consistent profitability, and expects it to sustain this trend. The brokerage has a 'buy' rating on the stock with a target price of ₹1,270.



## MIDCAP FUNDS

# Invest amid valuation comfort, robust earnings growth prospects

SARBAJEET K SEN

The midcap segment of the equity market continues to command investors' attention. Midcap funds recorded inflows of ₹5,330 crore in August 2025 — the highest ever in a single month, according to the Association of Mutual Funds in India (Amfi).

"Inflows in midcap funds have been very consistent at around 8-9 per cent of total equity net inflow over the past four to five years. In August, it was even higher at around 11 per cent. This clearly shows the increased conviction and maturity of investors around this category, which has strong earnings growth potential over the medium term," says Ankit Jain, senior fund manager, Mirae Asset Investment Managers (India).

Midcap schemes invest at least 65 per cent of their corpus in companies ranked between the 101st and 250th by market capitalisation. As of August 31,

2025, a total of 67 midcap schemes managed assets worth ₹4.44 trillion.

## Rewarding over long term

While high inflows during periods of uncertainty may appear counter-intuitive, it may reflect investors' maturity and willingness to take calculated risks. "We believe uncertain times offer better opportunities to invest and reap the benefits of future stability," says Kirti Dalvi, equity fund manager, Mahindra Manulife Mutual Fund.

## Growth potential

As the economy expands, many midcap firms evolve into large companies with stronger balance sheets and proven earnings track records. Many sectoral leaders belong to this segment. "There is growing belief that today's mid-cap companies are tomorrow's large-caps, which makes the segment aspirational," says Vishal Dhawan, founder and chief executive officer, Plan Ahead Wealth Advisors.

"The Indian economy's growth path, along with rising per capita income, offers a space for many emerging businesses to grow relatively faster, with visibility of sustaining that performance in the near future," says Dalvi.


## Valuations offer comfort

The recent market correction has brought down valuations to levels better suited for entry. "With the past one year of time correction, valuations have become much more attractive, from around 35x price-to-earnings (P/E) in September 2024 to 28x, which is around 15 per cent premium to the historical average. This is quite reasonable in the context of decent future earnings growth potential," says Jain.

"Valuation premium of the mid-cap index vis-à-vis the large-cap index has corrected from July 2024 to July 2025,



## Strong long-term track record



offering some valuation comfort — especially considering midcap earnings are currently growing at 14-16 per cent, compared to 6-8 per cent for large caps," says Dalvi.

## Volatility remains a risk

Midcaps are prone to sharper declines than large-caps in falling markets. "The downside is higher volatility and risk of sharp drawdowns, with history showing peak-to-trough declines of 40-50 per cent in bear markets. Domestic systematic investment plan (SIP) inflows are likely to remain strong and provide stability, but geopolitical events and global shocks could create volatility, given the higher sensitivity of mid-caps compared to large-caps," says Dhawan.

## Suitable for risk takers

Midcap funds are suited for investors with a higher risk appetite and longer horizons. "Midcap funds should be avoided by those with shorter horizons or low tolerance for volatility. Ideally, a long investment horizon of at least 10 years is recommended. A typical equity portfolio can carry about 20 per cent in mid-caps, with aggressive investors going up to 40 per cent when valuations are lower," says Dhawan.

Multicap, flexicap, and hybrid schemes already provide some midcap exposure. Investors should factor in this overlap before committing to a dedicated mid-cap fund. Invest via SIPs to manage volatility.

The writer is a Gurugram-based independent journalist

# You may still file tax returns after Sept 16 deadline: Here's how

People who missed Tuesday's extended deadline to file income tax returns (ITR) for assessment year 2025-26 can still do it by paying late fees and penalties.

The income tax department will allow people to file "belated return" until December 31. According to the Central Board of Direct Taxes (CBDT), this can be done at the department's

portal by selecting the appropriate assessment year and choosing "belated".

## Penalties and interest

Filing taxes after the deadline attracts a late fee: ₹1,000 if total income is up to ₹5 lakh; ₹5,000 if income exceeds ₹5 lakh.

"This penalty is levied even if your taxes are fully deducted at

source," said Niyati Shah, a chartered accountant and vertical head of personal tax at 1 Finance.

Besides the penalty, interest may apply under Sections 234A, 234B and 234C on unpaid taxes.

## Experts say people filing 'belated' taxes must:

- Match pre-filled data with Form 26AS and AIS

- Pay any pending self-assessment tax before filing
- Validate bank details for refunds
- E-verify ITR within 30 days of filing

## And what if you also miss the December 31 deadline?

After December, taxpayers can request "condonation of delay" on the CBDT portal to fill the ITR.

COMPILED BY AMIT KUMAR

**ADDITIONAL INFORMATION AS REQUIRED UNDER SECTION 30 OF THE COMPANIES ACT, 2013:** Main Objects as per MOA of our Company: For information related to the main objects of our Company, see "History and Certain Corporate Matters" on page 145 of the Red Herring Prospectus and Clause III (A) of the Memorandum of Association of our Company. The MOA is a material document for inspection in relation to the Issue.

## PRECAUTIONARY NOTICE TO INVESTORS:

**INVESTORS ARE ADVISED TO READ THE RED HERRING PROSPECTUS INCLUDING THE RISK FACTORS CAREFULLY BEFORE TAKING AN INVESTMENT DECISION IN THIS ISSUE. FOR TAKING AN INVESTMENT DECISION, INVESTORS MUST RELY ON THEIR OWN EXAMINATION OF THE ISSUER AND THIS ISSUE, INCLUDING THE "RISK FACTORS" ON PAGE NO. 27 INVOLVED. SPECIFIC ATTENTION OF THE INVESTORS IS INVITED TO THAT ANY NEWS/ADVERTISEMENTS/ SMS/ MESSAGES/ ARTICLES AND VIDEOS, IF ANY, BEING CIRCULATED IN THE DIGITAL MEDIA AND/OR PRINT MEDIA, SPECULATING ABOUT THE INVESTMENT OPPORTUNITY IN OUR COMPANY'S ISSUE AND ABOUT EQUITY SHARES OF OUR COMPANY BEING AVAILABLE AT PREMIUM AND/OR DISCOUNT TO THE ISSUE PRICE ("MESSAGE") DURING THE ISSUE PERIOD IS AND/OR WILL NOT AND/ OR HAS NOT BEEN ISSUED BY OUR COMPANY OR ANY OF OUR DIRECTORS, KEY MANAGERIAL PERSONNEL, PROMOTERS, PROMOTER GROUP OR GROUP COMPANIES. ANY SUCH MESSAGE IN CIRCULATION IS MISLEADING & FRAUDULENT ADVERTISEMENT AND ISSUED BY A THIRD PARTY TO SABOTAGE THE IPO, OUR COMPANY OR ANY OF OUR DIRECTORS, KEY MANAGERIAL PERSONNEL, PROMOTERS, PROMOTER GROUP OR GROUP COMPANIES AND THE INTERMEDIARIES ARE NOT INVOLVED IN ANY MANNER WHATSOEVER.**

**Number of Members:** The Liability of members of Company is Limited.

**Amount of Share Capital of Our Company and Capital Structure:** The authorized and issued, subscribed and paid-up Equity share capital of the Company as on the date of the Red Herring Prospectus is as follows: The authorized share capital of ₹1,500.00 Lakhs divided into 1,50,00,000 Equity Shares of ₹10/- each. The issued, subscribed and paid-up equity share capital of ₹1,020 Lakhs divided into 1,02,00,000 Equity Shares of ₹10/- each. For details of the share capital and capital structure of the Company see "Capital Structure" on page 61 of the Red Herring Prospectus.

**Name of the Signatories to the MOA of the Company and the number of Equity Shares held by them:** The names of the signatories of the Memorandum and Association of the Company and the number of Equity shares subscribed by them at the time of signing of Memorandum of Association: Initial allotment to Ms. Pariza Chaturvedi (5,000 Equity Shares) and Ms. Poonam Sharma (5,000 Equity Shares) being the subscribers of our Company.

LEAD MANAGER TO THE ISSUE		<b>Corporate Makers Capital Limited</b> 611, 6th Floor, Pragati Tower, Rajendra Place, New Delhi- 110008 <b>Telephone:</b> 011 41411600; <b>Email:</b> info@corporatemakers.in <b>Website:</b> www.corporatemakers.in <b>Investor Grievance Email:</b> compliance@corporatemakers.in <b>Contact Person:</b> Mr. Rohit Pareek/ Mr. Pawan Mahur <b>SEBI Registration Number:</b> INM000013095 <b>CIN:</b> U65100DL1994PLC063880
REGISTRAR TO THE ISSUE		<b>Maashitla Securities Private Limited</b> 451, Krishna Apra Business Square, Netaji Subhash Place, Pitampura, New Delhi – 110034 <b>Telephone:</b> 011-45121795-96; <b>Email Id:</b> rta@maashitla.com <b>Investor Grievance Id:</b> rta1@maashitla.com <b>Website:</b> www.maashitla.com <b>Contact Person:</b> Mr. Mukul Agrawal <b>SEBI Registration No.:</b> INR0000043370 <b>CIN:</b> U67100DL2010PTC208725

**EICHER MOTORS LIMITED**  
CIN: L34102DL1982PLC129877  
Regd. Office: Office number 1111, 11th Floor, Ashoka Estate, Plot Number 24, Barakhamba Road, New Delhi - 110001  
Telephone: +91 11 41095173  
Corp. Office: #96, Sector 32, Gurgaon - 122001, Haryana  
Telephone: +91 124 4445070  
Email: investors@eichermotors.com, Website: www.eichermotors.com

**Notice for Loss of Share Certificates**  
Notice is hereby given that the following Share Certificate(s) of Eicher Motors Limited ("the Company") have been reported as lost/misplaced/stolen by the below mentioned registered holder(s) and they have applied to the Company for issue of duplicate share certificate(s).

Name of Shareholder	Folio No.	Certificate No.	Distinctive Nos. From	To	No. of shares (Face value Rs.10 each)
Ravindra Pal Dhingra	29863	40242	4022301	4022400	100
Seema Vasant Chitre	72439	30306	3028701	3028800	100
Neeru Soni jointly with Rajesh Soni	86620	114725	24542720	24542745	26

Any person who has a claim in respect of the said certificate(s) should lodge his/her claim with all supporting documents with the Company at its registered office address at Office No. 1111, 11th Floor, Ashoka Estate, Plot No. 24, Barakhamba Road, New Delhi-110001, India. If no valid and legitimate claim is received within 15 days from the date of publication of this notice, the Company will proceed to issue duplicate share certificate(s) / Letter of Confirmation to the person(s) named above subject to verification of all documents and no further claim would be entertained from any other person(s).

For Eicher Motors Limited  
Sd/-  
Date : September 17, 2025  
Place : New Delhi  
Atul Sharma  
Company Secretary & Compliance Officer

**TATA POWER**  
(Corporate Contracts Department, 5<sup>th</sup> Floor Station B)  
Tata Power, Trombay Thermal Power Station Chembur-Mahul, Mumbai 400074, Maharashtra, India.  
(Board Line: 022-67175329, Mobile: 7208090023 CIN: L28320MH1919PLC000567)

**NOTICE INVITING TENDER**  
The Tata Power Company Limited invites tender from eligible vendors for the following package.  
"2 YEARS AMC FOR GARDENING MAINTENANCE SERVICES AT TATA POWER TANKAGE DIVISION, TROMBAY THERMAL POWER STATION".  
Interested and eligible bidders to submit Tender Fee and Authorization Letter before 2400 hrs. of 30<sup>th</sup> Sept 2025. For detailed NIT, please visit Tender section on website <https://www.tatapower.com>. Also, all future corrigendum's if any, to the said tender will be published on Tender section of above website (Tata Power > Business Associates > Tender Documents) only.

**ramco**  
**RAMCO SYSTEMS LIMITED**  
CIN: L72300TN1997PLC037550  
Registered Office: 47, P S K Nagar, Rajapalayam - 626 108  
Corporate Office: 64, Sardar Patel Road, Taramani, Chennai - 600 113  
E-mail : investorrelations@ramco.com Website: www.ramco.com  
Phone: +91 44 2235 4510/6653 4000, Fax: +91 44 2235 2884

**SPECIAL WINDOW FOR RE-LODGEMENT OF TRANSFER REQUESTS OF PHYSICAL SHARES**  
Pursuant to SEBI circular No.SEBI/HO/MIRSD/MIRSD-PoD/PI/CIR/2025/97 dated 2<sup>nd</sup> July 2025, shareholders are informed that, a special window is opened only for re-lodgement of transfer deeds, lodged prior to 1<sup>st</sup> April 2019, and which were rejected/returned/not attended to, due to deficiency in the documents /process/or otherwise.  
This facility of re-lodgement will be available from 7<sup>th</sup> July 2025 to 6<sup>th</sup> January 2026. Shareholders are requested to re-odge such cases with the RTA, latest by 6<sup>th</sup> January 2026 at the following address:  
**Cameo Corporate Services Limited (Unit: Ramco Systems Limited)**  
"Subramanian Building", No.1, Club House Road, Chennai – 600002. Tamil Nadu, India  
Phone: +91 44 4002 0700  
Online Investor Portal : <https://wisdom.cameoindia.com>  
Website : www.cameoindia.com  
The lodger must have a demat account and provide its Client Master List ('CML'), along with the transfer documents and share certificate, while lodging the documents for transfer with RTA.

For RAMCO SYSTEMS LIMITED  
Sd/-  
Place: Chennai  
Date: September 17, 2025  
MITHUN V  
COMPANY SECRETARY

**GKW LIMITED**  
CIN - L27310WB1931PLC007026  
Regd. Office: Administrative Building, 1<sup>st</sup> Floor, 37, Andul Road, Howrah - 711 103, West Bengal  
Phone No: 033 2668 5247/2668 4763  
Email id: gkwro@gkw.in; Website: www.gkwiltd.com

**NOTICE OF SPECIAL WINDOW FOR RE-LODGE MENT OF TRANSFER REQUESTS OF PHYSICAL SHARES**  
Further to our Newspaper advertisement on 22<sup>nd</sup> July, 2025, it is again brought to the notice of the shareholders of GKW Limited that in terms of SEBI Circular No. SEBI/HO/MIRSD/MIRSD-PoD/PI/CIR/2025/97 dated 2<sup>nd</sup> July, 2025, a special window has been opened for a period of 6 (six) months from 7<sup>th</sup> July, 2025, only for re-lodgement of transfer deeds which were lodged prior to 1<sup>st</sup> April, 2019 and were rejected /returned/not attended due to deficiency in the documents/process/ or otherwise.  
Eligible shareholders are requested to approach CB Management Services Pvt. Ltd (Company's RTA) at Rasoi Court, 5<sup>th</sup> Floor, 20, Sir R.N. Mukherjee Road, West Bengal, Kolkata- 700001, Contact no: 033-40116700, Email-id: rta@cbmsl.com, to re-lodge the documents completed in all aspects on or before 6<sup>th</sup> January 2026. During this period, the securities that are re-lodged for transfer shall be issued only in demat mode subject to compliance with due process for such transfer-cum-demat requests.  
We urge all the eligible shareholders who had submitted transfer requests in the past and are yet to receive transferred shares due to deficiencies, to take benefit of this special window introduced in the interest of investors.

For GKW Limited  
Sd/-  
Raju Shaw  
Company Secretary  
ACS : 36111  
Place : Howrah  
Date : 17<sup>th</sup> September, 2025

**ASSAM POWER GENERATION CORPORATION LIMITED**

**NOTICE INVITING TENDER**  
E-Tenders are invited from the intending contractors/firms/suppliers for execution of "Supply, Installation, Testing and Commissioning of Cooling Tower Fans, Fills, Drift Eliminators, etc. in the existing Cooling Tower of NRPP, APGCL, Namrup," required in Assam Power Generation Corporation Limited under the Department of Power, Govt. of Assam, with an estimated amount of INR2,37,79,738.54. An amount of INR 5.00 Lakh is to be submitted as EMD/Bid Security. The tender documents can be downloaded from [www.assamtenders.gov.in](http://www.assamtenders.gov.in) from 18/09/2025 (10:00 hours).

- The last date of submission of tender document is 13/10/2025 (12:00 hours)
- The bids will be opened online on the e-procurement portal on 15/10/2025 (12:00 hours)

The TIA reserves the right to accept or reject any bid/tender, and to cancel/annul the bidding process and reject all bids at any time prior to contract award.

Name of the TIA: Chief General Manager (Gen), APGCL  
Address of the TIA: 3<sup>rd</sup> Floor Bijulee Bhawan, Paltanbazar, Guwahati-781001  
Sd/- Chief General Manager (Gen)  
APGCL, Bijulee Bhawan, Guwahati-1  
FC/24-25/19

FORM G INVITATION FOR EXPRESSION OF INTEREST FOR M/S ARS Energy Private Limited OPERATING IN THE POWER SECTOR AT CHENNAI (Under Regulation 36A (1) of the Insolvency and Bankruptcy Board of India Resolution Process for Corporate Persons) Regulations, 2016)	
RELEVANT PARTICULARS	
1. Name of the corporate debtor along with PAN/ CIN/ LLP No.	M/S ARS Energy Private Limited PAN: AAACA5351P CIN: U40100TN1990PTC032178
2. Address of the registered office	Regd. Off.: 207, Eguvarapalayam Village, Gummidipundi, Tiruvallur, Gummidipundi, Tamil Nadu, India, 601201
3. URL of website	Not available
4. Details of place where majority of fixed assets are located	The plant is located at the above address in Chennai. CD also owns a huge land parcel as part of the plant as well as outside.
5. Installed capacity of main products/ services	60 MW Thermal Power Plant located in approximately 63 acres of freehold land parcel. CD also owns another approximately 15 acres of freehold land parcel in Kannambakkam, Nadu.
6. Quantity and value of main products/ services sold in the last financial year	Plant of CD was shut down in March 2022
7. Number of employees/ workmen	8 Nos. Employees/ Workers
8. Further details, including last available financial statements (with schedules) of two years, lists of creditors are available at:	Details are available with Resolution Professional. Kindly contact <a href="mailto:circ.arsenergy@gmail.com">circ.arsenergy@gmail.com</a> and <a href="mailto:in.arsenergy_gpw.com">in.arsenergy_gpw.com</a>
9. Eligibility for resolution applicants under section 25(2)(h) of the Code is available at URL:	The resolution applicants must be eligible under Section 29A of the Insolvency and Bankruptcy Code, 2016. Details can be sought by emailing <a href="mailto:circ.arsenergy@gmail.com">circ.arsenergy@gmail.com</a> and <a href="mailto:in.arsenergy_gpw.com">in.arsenergy_gpw.com</a>
10. Last date for receipt of expression of interest	3rd October 2025
11. Date of issue of provisional list of prospective resolution applicants	8th October 2025
12. Last date for submission of objections to provisional list	13th October 2025
13. Date of issue of final list of prospective resolution applicants	23rd October 2025
14. Date of issue of information memorandum, evaluation matrix and request for resolution plans to prospective resolution applicants	9th October 2025
15. Last date for submission of resolution plans	8th November 2025
16. Email id to submit EOI (mandatory)	<a href="mailto:circ.arsenergy@gmail.com">circ.arsenergy@gmail.com</a> and <a href="mailto:in.arsenergy_gpw.com">in.arsenergy_gpw.com</a>
17. Details of the Corporate Debtor's registration status as MSME	Not an MSME.
Smt. Ramanathan Bhuvaneshwari Resolution Professional of ARS Energy Private Limited IBBI Registration No. IBBI/PA-002/IP-N00306/2017-18/10864 RP Office Address: C-006, Pioneer Paradise, 24th Main Road, 7th Phase, JP Nagar, Bangalore - 560078 Date: 18 <sup>th</sup> September 2025 / Place: Bengaluru	



## தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம்: 12 வாரங்களில் தகுந்த உத்தரவு பிறப்பிக்க கல்வித்துறை செயலாளருக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை, செப். 18– தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது தொடர்பாகவும், பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துவது தொடர்பாகவும் தனியார் பள்ளிகள் இயக்குனர் பரிந்துரை மீது 12 வாரங்களில் தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்கும்படி, கல்வித்துறை செயலாளருக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில், தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக தனியார் பள்ளிகள் இயக்குனர், கடந்த மார்ச் மாதம் அளித்த பரிந்துரைகளை பரிசீலித்து தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்கக் கல்வித்துறை செயலாளருக்கு உத்தரவிடக் கோரி, அகில இந்திய தனியார் கல்வி நிறுவன சங்கத்தின் மாநில பொதுசெயலாளர் பழனியப்பன் சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அதேபோல, கல்வி உரிமை சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதை உறுதி செய்யும் வகையில், ஆரம்ப பள்ளிகளை,

நடுநிலை பள்ளியாக உயர்த்துவது தொடர்பாக, தனியார் பள்ளிகள் இயக்குனர், கடந்த மார்ச் மாதம் அளித்த பரிந்துரைகளை பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்கக் கோரியும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்குகள், நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் சங்கம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.எம். விஜயன், தனியார் பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரம் வழங்க வகை செய்யும் சட்டப்பிரிவுகளை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், இதே கோரிக்கையுடன் அளித்த விண்ணப்பத்தை பரிசீலித்த தனியார் பள்ளிகள் இயக்குனர், நிரந்தர அங்கீகாரம் வழங்க, பரிந்துரைத்துள்ளார். அதேபோல, கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்ந்துள்ள ஏழை மாணவர்கள், ஐந்தாம் வகுப்புக்கு பின் வேறு பள்ளிகளில் சேர முடியாத நிலை உள்ளதாக அளிக்கப்பட்ட விண்ணப்பத்தின் அடிப்படையில், ஆரம்ப பள்ளிகளை, நடுநிலைப் பள்ளிகளை

தரம் உயர்த்தவும் பரிந்துரைத்துள்ளார். அந்த பரிந்துரைகளை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் மற்றும் சிறப்பு அரசு பிளீடர் மைத்ரேயி சந்த்ரகு ஆகியோர், நிரந்தர அங்கீகாரம் வழங்குவது தொடர்பாகவும், பள்ளிகளை தரம் உயர்த்துவது தொடர்பாகவும் பல்வேறு நிபந்தனைகளுடன் தனியார் பள்ளிகள் இயக்குனர் பரிந்துரை அளித்துள்ளார். அதன் அடிப்படையில் உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என வாதிட்டனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது தொடர்பாகவும், பள்ளிகளை தரம் உயர்த்துவது தொடர்பாகவும் தனியார் பள்ளிகள் இயக்குனர் பரிந்துரை மீது 12 வாரங்களில் தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்கும்படி, கல்வித்துறை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது.

## வாலிபர் மீது கார் ஏற்றிய சம்பவம்: நெல்லை சிறப்பு எஸ்.ஐ. சஸ்பென்ட்

நெல்லை, செப். 18– வாலிபர் மீது கார் ஏற்றிய விவகாரம் தொடர்பாக நெல்லை சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பென்ட் செய்யப்பட்டார்.

துத்துக்குடி மாவட்டம் சுயத்தாறைச் சேர்ந்தவர் காந்தி ராஜன் (வயது 59). இவர் நெல்லை மாநகர காவல் துறையில் சந்திப்பு போக்குவரத்து சிறப்பு சப்இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். சுத்தமல்லியில் குடும்பத்துடன் வசித்து வரும் காந்தி ராஜனுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தினமும் அவர் தனது சொந்த காரில் பணிக்கு வந்து செல்வது வழக்கம்.

நேற்று இரவு அவர் பணி முடிந்து நெல்லை டவுன் தெற்கு மவுண்ட் ரோடு வழியாக சுத்தமல்லிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த சாலையில் உள்ள ஒரு தியேட்டர் அருகே முன்னால் சென்ற பஸ் ஒன்று திடீர் என நிறுத்தப்பட்டது.இதனால் அந்த பஸ்லின் பின்னால் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த டவுன் சென்சபகம் பிள்ளை தெருவை

சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். அந்த நேரத்தில் அவருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த காந்தி ராஜனின் கார் அந்த வாலிபரின் மோட்டார் சைக்கிள் மீது பின்புறமாக மோதியது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளை அங்கேயே நிறுத்திவிட்டு காரில் இருந்தவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து சாலையில் கிடந்த தனது மோட்டார் சைக்கிளை ஓரமாக எடுத்துச் சென்று நிறுத்தி விட்டு காரை வழிமறித்து நின்று வாக்குவாதம் செய்துள்ளார்.

உடனே காரில் இருந்து இறங்கிய சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் காந்தி ராஜன் பதிலுக்கு வாக்குவாதம் செய்துள்ளார்.

இருவரும் அந்த வாலிபர் காரின் முன் பக்க பேனட்டில் ஏறி அமர்ந்து கொண்டு “காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்...” என்று கத்தி

கூச்சலிட்டுள்ளார். சுமார் ½ கிலோ மீட்டர் தூரத்துக்கு கார் அந்த வாலிபரை பேனட்டில் வைத்தபடியே இழுத்துச் சென்றுள்ளது. இந்த சம்பவத்தை அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த மக்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். வைரலாக பரவிய அந்த வீடியோ பொதுமக்களிடையே சைடபொருளாக மாறியது.

புகாருக்குள்ளான சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் காந்தி ராஜன் ஓய்வு பெறுவதற்கு இன்னும் 6 மாதங்களே உள்ளது. இந்நிலையில் சப்இன்ஸ்பெக்டர் காந்தி ராஜை சஸ்பென்ட்டு செய்து மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ்ஹதிமணி உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக அவரை ஆயுதமடைக்கு மாற்றும் செய்து உத்தரவிட்ட துணை கமிஷனர் பிரசன்ன குமார் கூறுகையில், பொது இடத்தில் ஒழுங்கீரமடை நடந்து கொண்ட சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் காந்தி ராஜன் மீது உரிய விசாரணைக்கு பின்னர் குற்ற நடவடிக்கை மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

## “அப்பாவி மக்கள் காசாவில் கொல்லப்படுவது தடுக்கப்பட வேண்டும்”: ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை, செப் 18– “காசாவில் அப்பாவி மனிதர்கள் கொல்லப்படுவது தடுக்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு வருமாறு:–

“உயிருக்குப் போராடும் காசா, உலகம் கண்டுகொள்ளாமல் இருக்கக் கூடாது! காசாவில் அரங்கேறி வரும் கொடுமைகளால் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு அதிகர்ந்து பேசியிருக்கிறேன். அங்கிருந்து வெளிவரும் ஒவ்வொரு

காட்சியும் நெஞ்சைப் புதறச் செய்கிறது. பச்சிளம் குழந்தைகளின் அழுதரல், பட்டினியில் தவிக்கும் சிறார்கள், மருத்துவமனைகள் மீது நடத்தப்படும் குண்டுவீச்சு, ஐ.நா. விசாரணை ஆணையமே அங்கு இனப்படுகொலை நடந்து வருவதாக அளித்துள்ள அறிக்கை ஆகிய அனைத்தும், எந்த மனிதரும் எப்போதும் அனுபவிக்கக் கூடாத துன்பங்களை அங்கு அனுபவித்து வருவதையே காட்டுகிறது.

அப்பாவி மனித உயிர்கள் இப்படி கொல்லப்படும்போது, அமைதியாக இருப்பது என்பது ஒரு தேர்வாக இருக்க முடியாது. நம் ஒவ்வொருவரின் மனசாட்சியும் விழிக்க வேண்டும். இந்தியா உறுதியான நிலைப்பாட்டோடு பேச வேண்டும், உலகம் மொத்தமும் ஒன்றிணைய வேண்டும். இந்தக் கொடுரத்தை அப்போதே தடுத்து நிறுத்த நாம் அனைவரும் இணைந்து செயல்படவேண்டும்”.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

### சென்னையில் அமலாக்கத் துறை சோதனை

சென்னை, செப். 18– சைதாப்பேட்டை, புரணவாக்கம் பகுதியில் இன்று அமலாக்கத் துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னை சைதாப்பேட்டையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் தொழிலதிபர் ராமகிருஷ்ணா வீடு, அலுவலகங்களில் இன்று முதல் அமலாக்கத்துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோன்று சென்னை சொளார்பேட்டையில் தங்க நகை வியாபாரம் செய்து வரும் தொழிலதிபர் மோகன்லால் காத்ரியின் புரணவாக்கம் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனை நடைபெறும் இடங்களில் மத்திய பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 10 ஆம் தேதி சென்னையில் வேளச்சேரி, மேற்கு மாம்பலம் மற்றும் அடையாறு பகுதிகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

## உத்தரகண்டில் மீண்டும் மேகவெடிப்பு; வீடுகள் இடிந்தன: 5 பேர் மாயம்

டேராடூன், செப். 18– உத்தரகண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் பேரிடர் பாதித்த நத்தநகரில் இன்று அதிகாலை கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 6 வீடுகள் இடிந்து விழுந்ததில் 5 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

கடந்த 2 மாதங்களாக மழை, வெள்ளம், நிலச்சரிவுகளால் உத்தரகண்ட், ஹிமாச்ச பிரதேச மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. உத்தரகண்ட் மாநிலத்தில் மேகவெடிப்பால் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. நேற்றை முன் தினம் டேராடூனில் ஏராளமான வீடுகள் தேமடைந்தன. இதன் காரணமாக தம்சா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஆற்றின் கரையோரத்தில் உள்ள தப்கேஷ்வர் மகாதேவ் கோயிலைச் சுற்றி வெள்ளம் சூழ்ந்தது. இதனால் 15க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மாயமான 16 பேரை தேடும் பணி நடந்தது. பல்வேறு இடங்களில் மழை வெள்ளத்தின் சிக்கிய 900க்கும் மேற்பட்டவர்களை மாநில பேரிடர் மீட்டுக் குழுவின் மீட்டனர்.

இந்நிலையில், சாமோலி மாவட்டத்தில் பேரிடர் பாதித்த நத்தநகரில் இன்று அதிகாலை கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் இடிந்து விழுந்ததில் 5 பேரை காணவில்லை. நகர் பஞ்சாயத்து நத்தநகரின் குந்த்ரி வார்டில் உள்ள 6க்கும் மேற்பட்ட வீடுகள் நிலச்சரிவின் மூலபாடுகளால் சேதமடைந்ததாக மாவட்ட பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.நிலச்சரிவு ஏற்பட்டபோது வீடுகளுக்குள் 7 பேர் இருந்ததாகவும், அவர்களில் 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர், 5 பேரை காணவில்லை.இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேசிய பேரிடர் மீட்டப் படை, மாநில பேரிடர் மீட்டப் படை



மற்றும் காவல் துறை குழுக்கள், ஆம்புலன்ஸ்களுடன் மருத்துவக் குழு, உள்பட மாவட்ட நிர்வாகத்தின் மீட்டுக் குழுவின் மீட்டப் பணியைத் தொடங்கியுள்ளனர்.

இது குறித்து உத்தரகண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி வெளியிட்டுள்ள அறிக்கை:

சாமோலி மாவட்டத்தின் நத்தநகர் காட் பகுதியில் பெய்த கனமழையால் அருகிலுள்ள வீடுகள் சேதமடைந்ததாக வருத்தமளிக்கும் செய்தி கிடைத்துள்ளது.

மீட்டப் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்டப் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். நான் அதிகாரி களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன், மேலும் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறேன். அனைவரின் பாதுகாப்பிற்காகவும் நான் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

## சட்டசபை தேர்தல்: மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை

சென்னை, செப். 18– 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்துகிறார்.மக்கள் நீதி மய்யம் சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம் இன்று முதல் 21ந் தேதி வரை 4 நாட்கள் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள குத்தமிழ் பேரவை டி.என். ராஜகுதினம் கலை அரங்கத்தில் நடைபெறுகிறது.

இதைத்தொடர்ந்து இன்றுகாலையில் சென்னை மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். கட்சியின் அடிப்படை கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த என்மேப்பை நடவடிக்கைகள் எடுக்கலாம்? என கமல்ஹாசன் ஆலோசனை நடத்தி வருகிறார். சட்டசபை தேர்தலுக்கான முக்கிய முடிவுகள் இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் கிளை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். நாளை (வெள்ளிக்கிழமை) காலை கோவை, மாலை மதுரை, நாளை மறுதினம் காவை நெல்லை, மாலை திருச்சி, 21ந் தேதி காலையில் விழுப்புரம், மாலையில் சேலம் மற்றும் புதுச்சேரி மண்டலங்களை சேர்ந்த மாநில நிர்வாகிகள் முதல் கிளை நிர்வாகிகள் வரை அனைவரையும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் எம்.பி. சந்திக்கிறார்.

அப்போது ‘மக்கள் நீதி மய்யத்துக்கு மக்களிடம் செல்வாக்கு எப்படி இருக்கிறது’, வர உள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிட எத்தனை தொகுதிகளை கேட்கலாம்? என்பது என்பட பல்வேறு கேள்விகளை கேட்க உள்ளார். இதன் அடிப்படையில் கட்சியினர் தெரிவிக்கும் கருத்துகள் அடிப்படையில் சட்டசபை தேர்தலுக்கான முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கட்சியினர் தெரிவித்தனர்.

## 256 திட்டங்களை கைவிட தமிழக அரசு முடிவு தேர்தல் வாக்குறுதிகளில் 10 சதவீதத்தை கூட நிறைவேற்றாத தி.மு.க. அரசு: அண்ணாமலை கடும்தாக்கு

சென்னை, செப். 18– “தேர்தல் வாக்குறுதிகளில் 10%ஐக் கூட முழுமையாக நிறைவேற்றாமல் தி.மு.க. அரசு நாளொரு நாட்கத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது என்று பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை” காட்டமாகக் கூறினார்.

இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது: “ஆட்சிக்கு வந்ததில் இருந்து, விளம்பரத்துக்காக

அறிவிப்புகளை வெளியிட்டு, நான்கு ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி வந்த தி.மு.க. அரசு, தற்போது, சட்டசபையில் வெளியிட்ட 256 திட்டங்களை, நிறைவேற்ற சாத்தியமில்லை என்பதால், கைவிடுவதாக முடிவெடுத்துள்ள செய்தி வெளியாகியிருக்கிறது.

கோடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் 10% கூட முழுமையாக நிறைவேற்றாமல், நாளொரு நாடகத்தை அரங்கேற்றிக்கொண்டிருந்த திமுக

## சென்னையில் ரெயில் தண்டவாளங்களில் அத்துமீறி நுழைந்த 944 பேர் கைது: ரூ. 4.45 லட்சம் அபராதம் வசூல்

சென்னை, செப். 18– தண்டவாளங்களில் அத்துமீறி நுழைந்த 944 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை ரெயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ரெயில்வே தண்டவாளங்களில் சட்டவிரோதமாக நுழைவது, ரெயில்வேயில் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணமாக உள்ளது. இதைத் தடுக்க, ரெயில்வேயின் சென்னை கோட்டம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நடப்பு 2025 ஆண்டில் (ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை), சென்னை கோட்ட ரயில்வே பாதுகாப்புப் படையினர் தண்டவாளங்களில் அத்துமீறிநுழைந்த 944 பேரைக் கைது செய்தனர். அவர்கள் மீது 1989 ரயில்வே சட்டத்தின் கீழ்

வழக்கு தொடரப்பட்டு, ரூ. 4,45,600 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

சென்னை கோட்டம் விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் மின்னெடுத்துள்ளது. இதை ஆண்டு இதுவரை, ரெயில் தண்டவாளங்களுக்கு அருகில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளுக்கு அருகே உள்ள சமூகங்களில் 126 விழிப்புணர்வு நேரடித் தீவிர நடவடிக்கைகள், கலந்துரையாடல்கள், செயல் விளக்கங்கள், துண்டு பிரசுரங்கள் மற்றும் பாதுகாப்பு கருத்துரைக்கிகள் மூலம், தண்டவாளங்களைக் கடப்பதன் ஆபத்துகள் குறித்து ரெயில்வே அதிகாரிகள் எடுத்துரைத்துள்ளனர். மேலும், நடைபாலங்கள், சுரங்கப்பாதைகள் மற்றும் லெவல் கிராசிங்குகள் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தி

வருகின்றனர். அனைத்து பயணிகள் மற்றும் பொதுமக்களும் ரயில் தண்டவாளங்களைக் கடப்பதைத் தவிர்க்குமாறு சென்னை ரயில்வே கோட்டம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஒரு நொடி கவனக்குறைவுகூட ஈடுசெய்ய முடியாத சோகத்தை ஏற்படுத்தக்கூடும். பொதுமக்கள் தங்கள் மற்றும் தங்கள் அன்புக்குரியவர்களின் பாதுகாப்பிற்காக நடைபாலங்கள், லெவல் கிராசிங்குகள் மற்றும் சுரங்கப்பாதைகளை மட்டுமே பயன்படுத்துமாறு வலியுறுத்தப்படுகிறார்கள். பாதுகாப்பு என்பது ஒரு கூட்டுப் பொறுப்பு. தண்டவாளங்களில் அத்துமீறுவதைத் தவிர்த்து, விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்க ஒவ்வொரு குடிமகனின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் ‘ஸ்வச்சதா ஹி சேவா’ 2 வார தூய்மை பிரச்சாரத்தை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஸ்ரீ ஆர். என். சிங் துவக்கி வைத்து மரக்கன்று நட்டு வைத்தார். நிகழ்ச்சியில் கூடுதல் பொது மேலாளர் (பொறுப்பு) சுரேஷ் பிள்ளை, தலைமையக அதிகாரிகள் மற்றும் ஊழியர்ள் பங்கேற்றனர்.

ramco

ராம்கோ சிஸ்டம்ஸ் லிமிடெட்

(IN: L7200TM1997R037550)

பதிவு குறுவிலை: 47, பிஸிமே 686, ராஜகௌடம்-626 108, எஸ்ஸ்பிடி, அலுவலகம்: 64, சர்ச்சு பட்டில் ரோடு, தஞ்சை, சென்னை-600 113. E-mail : investorrelations@ramco.com Website: www.ramco.com PHONE: +91 44 2235 4510/6563 4000, Fax: +91 44 2235 2884

காசூதி வடிவிலான பங்குகள் தொடர்பான பரிமாற்ற கோரிக்கைகளை மீண்டும் வைப்பதற்கான சிறப்பு சாளரம்

ஜூலை 2, 2025 தேதியிட்ட செபி சுற்றறிக்கை எண்.SEB/HO/MRSD/MRSD-POD/P/C/R/2025/97ன் படி, ஏப்ரல் 1, 2019க்கு முன்பு தாக்கல் செய்யப்பட்ட, ஆவணங்கள்(செயல்முறை)அல்லது வேறுவிதமாகக் குறைபாடு காரணமாக திராசரிக்கப்பட்ட,திருப்பு அனுப்பப்பட்ட/கவனி்க்கப்படாத பரிமாற்றப் பத்திரங்களை மீண்டும் சமர்ப்பிப்பதற்கு ஒரு சிறப்புச் சாளரம் திறக்கப்பட்டுள்ளது என்பது குறித்து பங்குதாரர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இந்த வசதி ஜூலை 7, 2025 முதல் ஜனவரி 6, 2026 வரை கிடைக்கும். பங்குதாரர்கள் இது சம்பந்தமாக ஜனவரி 6, 2026க்கு முன்பாக பின்வரும் முகவரியில் RTAவில் மீண்டும் தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். : **கேமியோ ஈர்ப்புரேட் சர்வீஸ் லிமிடெட் (புதுச்சி: ராம்கோ சிஸ்டம்ஸ் லிமிடெட்.)** ‘சுப்பிரமணியன் பில்டிங்’, எண். 1, கிளப் ஹவுஸ் சாலை, சென்னை – 600002, தமிழ்நாடு, இந்தியா

தொலைபேசி: +91 44 4002 0700

ஆன்லைன் முகவீட்டாளர் போர்ட்: https://wisdom.cameoindia.com

இணையகம்: www.cameoindia.com

கோரிக்கை வைப்பவர் ஒரு டிமெட் கணக்கை வைத்திருக்க வேண்டும் மற்றும் RTAவில் பரிமாற்றத்திற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கும் போது, பரிமாற்ற ஆவணங்கள் மற்றும் பங்குச் சான்றிதழ்கள் அதன் வாடிக்கையாளர் முதன்மை பட்டியலை (‘CML’) வழங்க வேண்டும்.

ராம்கோ சிஸ்டம்ஸ் லிமிடெட்/இந்தியா

ஒப்பம்/- மீதுள்ள வி

இடம் : சென்னை

தேதி : செப்டம்பர் 17, 2025

நிறுவனச் செயலாளர்